



இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர் கழகம்

பாடத்திட்டம் 2020

முன்னோடி வினாத்தாள்

மட்டம் 1

101 – நிதிக் கணக்கீடு (FAC)

கல்வி மற்றும் பயிற்சிப் பிரிவின் வெளியீடு

இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர் கழகம்

101 – நிதிக் கணக்கீடு [FAC]

யரிசார்த்திகளுக்கான அறிவுறுத்தல்கள் (அவதானமாக வாசிக்கவும்)

நேர ஒதுக்கீடு:

எழுத்துப் பர்ட்சை : 03 மணித்தியாலம்

வினாப்பத்திரத்தின் கட்டமைப்பு:

- இப்பத்திரமானது முன்று பகுதிகளைக் கொண்டது: பகுதி A, பகுதி B, மற்றும் பகுதி C.
- பகுதி A, பகுதி B, மற்றும் பகுதி C யிலுள்ள சகல வினாக்களும் கட்டாயமானவை.

புள்ளிகள்:

- ஒவ்வொரு பகுதிக்குமான புள்ளி ஒதுக்கீடு:

பகுதி	புள்ளிகள்
பகுதி A	40
பகுதி B	40
பகுதி C	20
மொத்தம்	<u><u>100</u></u>

- ஒவ்வொரு வினாவுக்குமான புள்ளிகள் அவ்வாறு வினாவுடன் காட்டப்பட்டுள்ளது.
- இவ்வினாத்தாளுக்கான சித்திப் புள்ளி 50 % ஆகும்.

விடைகள்:

- சகல விடைகளும் தரப்பட்ட விடைப்புத்தகத்தில் எழுதப்பட வேண்டும். வினாப்பத்திரத்தில் எழுதப்படும் விடைகள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது.
- ஒவ்வொரு வினாவிற்குமான விடையினை ஒரு புதிய பக்கத்தில் தொடங்கவும்.
- சகல செய்முறைகளும் தெளிவாகக் காட்டப்பட வேண்டும்.
- பக்கங்களின் ஒரங்களில் விடப்பட்ட பகுதியினுள் எழுதக் கூடாது.

விடைப் புத்தகம்:

- ஒவ்வொரு விடைப் புத்தகத்தினதும் முகப்பு அட்டைத் தாளில் அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கணிப்பான்கள்:

- குறியீட்டு அட்சர கணிதம் மற்றும் வகையீடுகளுக்கான வசதிகளைக் கொண்ட கணிப்பான்கள் தவிர்ந்த வேறு கணிப்பான்களின் பாவனை அனுமதிக்கப்படலாம். நிரற்படுத்தப்படக்கூடிய கணிப்பான்களின் பாவனை அனுமதிக்கப்பட மாட்டாது.

இணைப்புக்கள்:

- செயல் வினைச்சொல் பட்டியல் – சகல வினாக்களும் ஒவ்வொரு செயல் வினைச்சொல்லைக் கொண்டிருக்கும் (OTQ's தவிர்த்து). மாணவர்கள் செயல் வினைச் சொல் பட்டியலில் தரப்பட்ட பொருள் வரையறைக்கேற்ப வினாக்களுக்கு விடையளித்தல் வேண்டும்.

நோக்கச் சோதனை வினாக்கள் (OTQs)

இருபது (20) கட்டாய வினாக்கள்

பகுதி A

(இரு புள்ளிகள் வீதம் - மொத்தம் 40 புள்ளிகள்)

வினா 01

இல 1.1 முதல் 1.10 வரையுள்ள வினாக்களுக்கு மிகவும் சரியான விடையைத் தெரிவு செய்க.
விடைப்புத்தகத்தில் வினா இலக்கத்தை எழுதி அதற்கு எதிராக தெரிவு செய்த விடையினை எழுதுக.

- 1.1 கீழ்வருவனவற்றில் நிதிக் கணக்கீடின் பிரதான நோக்கமாக அமைவது எது?
- ஊழியர்களின் உபகாரக் கொடுப்பனவைச் செலுத்துதல்.
 - பயன்பாட்டாளர்கள் தீர்மானமெடுத்தலுக்குத் தேவையான நிதித் தகவல்களை வழங்குதல்
 - சந்தைப் போட்டித் தன்மையை இனங்காணுதல்
 - வியாபாரத்தின் ஆதனங்களைப் பாதுகாத்தல்.
- 1.2 கணக்கீடின் மீதான செயற்கை நுண்மதியால் (AI) ஏற்படும் தாக்கமானது எவ்வாறு அறியப்படுகிறது?
- | | |
|-------------------------|---------------------|
| (1) தொழில்நுட்ப மாற்றம் | (2) சமூக மாற்றம் |
| (3) பொருளாதார மாற்றம் | (4) அரசியல் மாற்றம் |
- 1.3 திரு. பெர்னான்டோ என்பவர் தனது தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை (ஊடுசெயல்களை) வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களிலிருந்து வேறுபடுத்தியுள்ளார். இந்த ஊடுசெயலுடன் தொடர்புடைய கணக்கீட்டு எண்ணக் கருவாக அமைவது,
- கொள்கை மாற்றமை எண்ணக்கரு
 - தொடர்ந்து இயங்கும் எண்ணக்கரு
 - உரிம எண்ணக்கரு
 - இரட்டை விளைவு எண்ணக்கரு
- 1.4 சொத்துக்கள் தொடர்பான தவறான கூற்றாக அமைவது:
- சொத்துக்கள் நிறுவனமொன்றின் நிதி நிலமையை வெளிப்படுத்துகின்றன.
 - சொத்துக்கள் கடந்தகால நிகழ்வொன்றின் விளைவால் ஏற்பட்டவை.
 - சொத்துக்கள் பொருளாதார நன்மைகளில் ஓர் வெளிப்பாய்ச்சலை ஏற்படுத்துகின்றன.
 - சொத்துக்கள் நிறுவனத்தினால் கட்டுப்படுத்தக்கூடியவை.

சொத்து	=	உரிமையாண்மை	+	பரிப்பு
(50,000)	=	- (75,000)	+	25,000

மேலே குறிப்பிட்ட கணக்கீட்டுச் சமன்பாட்டைச் சிறப்பாக விளக்கும் ஊடுசெயல் கீழ்வருவனவற்றுள் எது?

- ரூபா 75,000 மொத்த மின்சாரப் பட்டியல் பெறுமதியில் ரூபா 50,000 ஜ் செலுத்துதல்
- ரூபா 50,000 மொத்த மின்சாரப் பட்டியல் பெறுமதிக்காக ரூபா 75,000 ஜ் செலுத்துதல்
- ரூபா 75,000 மொத்த மின்சாரப் பட்டியல் பெறுமதியிலிருந்து ரூபா 25,000 ஜ் செலுத்துதல்
- குறிப்பிட்ட காலப்பகுதிக்கான செலவினமாக ரூபா 50,000 ஜ் செலுத்துதல்

- 1.6 வியாபாரத்துடன் தொடர்புடைய ஊடுசெயல்கள் மற்றும் நிகழ்வுகளின் பதிவானது அதன் சட்டத் தன்மையிலும் பார்க்க அதன் கருத்தினைக் கருத்திற் கொள்கிறது. இது அறியப்படுவது:
- (1) வெளிப்படுத்தல் எண்ணக்கரு
 - (2) தோற்றுத்திலும் பார்க்க கருத்து மேலானது
 - (3) அட்டுறு எண்ணக்கரு
 - (4) பண அளவீட்டு எண்ணக்கரு
- 1.7 கீழ்வரும் ஊடுசெயல்களில் வியாபாரமொன்றின் சொத்துகளில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் ஊடுசெயல் எது?
- (1) ரூபா 890,000 மோட்டார் வாகனத்தை காசு கொடுத்து கொள்வனவு செய்தல்
 - (2) மாதாந்த தொலைபேசிக் கட்டணமாக ரூபா 98,000 செலுத்துதல்
 - (3) கடன்கொடுத்தோருக்கு ரூபா 125,000 செலுத்தப்படல்
 - (4) வியாபார உரிமையாளர் ரூபா 85,000 ஐ தனது தனிப்பட்ட தேவைக்காக பெறல்
- 1.8 கீழ்வரும் தகவல்கள் மதுரா ரேடர்ஸ் எனும் தனியுடமை வியாபாரத்தின் 2019 மார்ச் 31 இல் காணப்பட்ட மீதிகள் தொடர்பானவையாகும்
- | | ரூபா |
|-----------------------------|-----------|
| நடைமுறையல்லா சொத்துக்கள் | 1,500,000 |
| நடைமுறையல்லாப் பரிப்புக்கள் | 250,000 |
| நடைமுறைச் சொத்துக்கள் | 300,000 |
| நடைமுறைப் பரிப்புக்கள் | 210,000 |
| ஆண்டிற்கான இலாபம் | 525,000 |
| ஆண்டின்போதான எடுப்பனவுகள் | 300,000 |
- 2018 ஏப்ரல் 01 இல் மூலதனமாக அமைவது
- (1) ரூபா 1,340,000
 - (2) ரூபா 1,115,000
 - (3) ரூபா 1,800,000
 - (4) ரூபா 1,565,000
- 1.9 நிதி அறிக்கையிடலின் எண்ணக்கருசார் வேலைச் சட்டகத்தின்படி நிதித் தகவலின் தர ரீதியான பண்பாக அமைவது பின்வருவனவற்றுள் எது?
- (1) அட்டுறு அடிப்படை
 - (2) பொருண்மை
 - (3) தொடர்ந்து இயங்குதல்
 - (4) தொடர்புடைமை
- 1.10 தொகுக்களை கிரயம் அல்லது நிகர தேற்றக்க பெறுமதியின் குறைந்த பெறுமதியில் மதிப்பிடுவது பின்வருவனவற்றுள் எந்த எண்ணக்கருவின் அடிப்படையிலாகும்?
- (1) கொள்கை மாறாமை
 - (2) தொடர்ந்து இயங்குதல்
 - (3) விவேகம்
 - (4) உரிமம்

கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு கூற்றும் சரியானதா அல்லது தவறானதா எனக் கூறுக. விடைப் புத்தகத்தில் உரிய வினா இலக்கத்திற்கு எதிரே சரியானது அல்லது தவறானது என உமது விடையினை எழுதுக.

- 1.11 வங்கிக் கடன் பெறுவனவானது, வணிகமொன்றின் சொத்துக்கள் மற்றும் பரிப்புக்கள் ஆகிய இரண்டையும் பாதிக்கும்.
- 1.12 ACCPAC என்பது குறித்த கணக்கீட்டு மென்பொருள் ஒன்றுக்கான ஒர் உதாரணம் ஆகும்.
- 1.13 பரீட்சை மீதியின் வரவு மீதியும் செலவு மீதியும் சமப்பட்டு காணப்படும் போது அது எண்ணியல் செம்மைத்தன்மையை உறுதிப்படுத்துகின்றது. ஆயினும் சில தவறுகள் காணப்பட முடியும்.
- 1.14 வரலாற்றுக் கிரய எண்ணக்கருவின்படி, நிதி நிலைக் கூற்றில் காட்டப்படும் காணியின் பெறுமதியானது அதன் நடப்புச் சந்தைப் பெறுமதியில் இருக்கும்.
- 1.15 நிதிக் கணக்கீடின் கூறுகளை நிதி நிலை மற்றும் நிதிச் செயற்பாடுகளில் அவை கொண்டிருக்கும் தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்த முடியும்.

1.16 – 1.20 வரையான வினாக்களுக்கான விடைகளை, விடைப்புத்தகத்தில் உரிய வினா இலக்கத்திற்கு எதிரே எழுதுக.

- 1.16 நிறுவனமொன்று கைமுறை மூலமான கணக்கீட்டு முறைமையிலிருந்து கணினிமயப்படுத்தப்பட்ட கணக்கீட்டு முறைமை நோக்கி நகர்வதற்கான இரண்டு (02) காரணங்களை நிரற்படுத்துக.
- 1.17 தனியுடமை நிறுவனமான ABC டிரேடேர்ஸ் உடன் தொடர்புடைய பின்வரும் ஊடுசெயல்களை பதிவு செய்வதற்கான சரியான மூல ஆவணத்தை தெரிவு செய்க.
 - a) கடன்டிப்படையில் வாடிக்கையாளர் ஒருவருக்கு விற்கப்பட்ட ரூபா 250,000 பெறுமதியான பொருட்கள் தரம் குறைவாக இருந்ததன் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டன.
 - b) பொருட்கள் விநியோகத்திற்காக ரூபா 2 மில்லியன் பெறுமதியான மோட்டார் வாகனமொன்று கடன்டிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டது.
- 1.18 பொறுப்பு / பரிப்பு என்ற பதத்தை வரையறை செய்க.
- 1.19 வியாபார உரிமம் ஒன்றினால் வங்கிக் கணக்கினைக்கக் கூற்றொன்று தயாரிக்கப்படுவதன் பிரதான நோக்கத்தை குறிப்பிடுக.
- 1.20 கீழ்வரும் தகவல்களானவை 2019 டிசெம்பர் மாதத்திற்கான சவானி டிரேடர்ஸின் கணக்கேடுகளில் இருந்து பிரத்தெடுக்கப்பட்டவையாகும்

ரூபா	
2019 டிசெம்பர் 01 இல் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி மாதத்திற்கான மொத்த விற்பனை நாட்குறிப்பு	989,600
மாதத்திற்கான மொத்த கொள்வனவு நாட்குறிப்பு	1,569,700
மாதத்தில் பதிவழிக்கப்பட்ட அறவிடமுடியாக கடன்	885,200
மாதத்தில் வாடிக்கையாளரிடமிருந்தான பெறுவனவு	25,600
மாதத்தில் மொத்த உட்திரம்பல் நாட்குறிப்பு	30,000
மாதத்திற்கான மொத்த உட்திரம்பல் நாட்குறிப்பு	1,200,000
மாதத்தில் வாடிக்கையாளரிடமிருந்தான பெறுவனவு	32,500

மேலே தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2019 டிசெம்பர் 31 இலான கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதியினை கணிக்குக.

(ஒவ்வொன்றுக்கும் 02 புள்ள வீதும்)
(மொத்தம் - 40 புள்ளிகள்)

பகுதி A முடிவு

மொத்தம் (04) கட்டாய வினாக்கள்

பகுதி B

(மொத்தம் - 40 புள்ளிகள்)

வினா 02

KPM டிரேடேர்ஸ் ஆனது அலுவலகத் தளபாடங்களை உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்கின்றது. 2019 மார்ச் 31 இலான் KPM நிறுவன பரீட்சை மீதி இணங்காதிருந்ததுடன் காணப்பட்ட வேறுபாடானது தொங்கல் கணக்கில் செலவுப் பதிவு செய்யப்பட்டு வரைவு நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டன. வரைவு நிதிக் கூற்றுக்களின்படி 2019 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிகர இலாபமாக ரூபா 1,725,000 காட்டப்பட்டது.

பின்னர் பின்வரும் வழக்கள் அடையாளம் காணப்பட்டன.

- 1) மீள் விற்பனை செய்யும் நோக்கில் கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 81,000 பெறுமதியான அலுவலகத் தளபாடங்கள், அலுவலக தளபாடக் கணக்கில் நிலையான சொத்தொன்றாகப் பதியப்பட்டிருந்தது.
- 2) விற்பனை நாட்குறிப்பேட்டின் மொத்தமானது ரூபா 75,000 இனால் குறைத்துக் காட்டப்பட்டது.
- 3) நேரடியாக வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்ட ரூபா 79,000 வட்டி வருமானமானது காசேட்டில் சரியாக பதிவு செய்யப்பட்டிருந்தது, ஆயினும் இது வட்டி வருமானக் கணக்கில் ரூபா 7,900 ஆகப் பதியப்பட்டிருந்தது.
- 4) தொலைபேசி கட்டணமான ரூபா 48,000 ஆனது தொலைபேசி செலவின் கணக்கில் இரு தடவைகள் பதியப்பட்டது, ஆனாலும் இது காசேட்டில் சரியாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
- 5) 2018 அக்டோபர் 01 இல் மேற்கொள்ளப்பட்ட ரூபா 190,000 பெறுமதியான மோட்டார் சைக்கிள் கொள்வனவானது காசேட்டில் சரியாகப் பதிவு செய்யப்பட்டது. எனினும் இது மோட்டார் வாகனக் கணக்கில் ரூபா 109,000 ஆகப் பதிவுசெய்யப்பட்டதுடன் மோட்டார் வாகனம் நேர்கோட்டு அடிப்படையில் ஆண்டிற்கு 12% பெறுமானத் தேய்விடப்படுகின்றது.

நீங்கள் செய்ய வேண்டியது:

- (a) மேற்கூறிய வழக்களை திருத்துவதற்கான நாட்குறிப்பேட்டுப் பதிவுகளைத் தயாரிக்குக் கொள்வனவானது (06 புள்ளிகள்)
- (b) மேற்கூறிய வழக்களை திருத்துவதற்கு முன்னரான தொங்கல் கணக்கு மீதியினை தயாரிக்க வேண்டும் (02 புள்ளிகள்)
- (c) 2019 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சீராக்கிய நிகர இலாப மீதி (02 புள்ளிகள்)
(மொத்தம் - 10 புள்ளிகள்)

வினா 03

திரு. கருணாநிலக் என்பவர் 2018 ஏப்ரல் 01 இல் ரூபா 1,250,000 ஜி வங்கி கணக்கில் மூலதனத்தை ஈடுபடுத்தி பலசரக்கு கடையொன்றை ஆரம்பித்தார். 2019 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான வங்கிக் கூற்றின் பகுப்பாய்வு கீழே தரப்பட்டுள்ளது :

	வைப்பு (ரூபா)		கொடுப்பனவு (ரூபா)
காச ஈடுபடுத்தல்	1,250,000	சில்லறைக் காச மீன் நிரப்பல்	30,000
கடன்பட்டோரிடமிருந்தான பெறுவனவு	975,000	நீர்க் கட்டணம்	28,000
காச விற்பனை	1,300,000	அலுவலக உபகரணம் (2018.04.01 இல் கொள்வனவு செய்யப்பட்டது)	240,000
		மின்சாரம்	163,000
		சம்பளம் மற்றும் கூலி	1,540,000
		கடன்கொடுத்தோருக்கான கொடுப்பனவு	1,290,000
		வங்கிக்கட்டணம்	13,500
	3,525,000		3,304,500

கீழ்வரும் மேலதிக தகவல்களும் தரப்பட்டுள்ளன.

- 1) 2019 மார்ச் 31 இலான வியாபார கடன்பட்டோர், வியாபார கடன்கொடுத்தோர் மற்றும் அட்டுறு செலவு மீதிகள் கீழ்வருமாறு:

	ரூபா.
வியாபார கடன்பட்டோர்	671,000
வியாபார கடன்கொடுத்தோர்	320,000
நீர்ப் பட்டியல் கொடுப்பனவு	5,500

- 2) பின்வரும் கொடுப்பனவுகளானவை வங்கியினுடாக மேற்கொள்ள முன்னர் நாளாந்த காச விற்பனை பெறுவனவுகள் மூலம் செலுத்தப்பட்டது.

	ரூபா
தொலைபேசி செலவினம்	42,000
எடுப்பனவுகள்	75,000
விளம்பரம்	25,000

- 3) அலுவலக உபகரணமானது கிரயத்தின் மீது (நேர்கோட்டு அடிப்படையில்) ஆண்டிற்கு 25% பெறுமானத் தேய்விடப்படுகின்றது.

- 4) சில்லறைக் காசக் கட்டுப்பாட்டுக் கணக்கு

	ரூபா		ரூபா
பிரதான காச	30,000	எழுதுகருவி	7,200
		போக்குவரத்து	9,800
		மீதி கொ/செ	13,000
	30,000		30,000

- 5) சகல கொள்வனவுகளும் கடன்டிப்படையில் மேற்கொள்ளப்படுவதுடன் 2019 மார்ச் 31 இல் எவ்வித இருப்புகளும் காணப்படவில்லை.

நீங்கள் செய்யவேண்டியது:

2019 மார்ச் 31 இலான திரு. கருணாநிலக் கடையின் பரீட்சை மீதியைத் தயாரிக்குக்.

(10 புள்ளிகள்)

வினா 04

கீழ்வரும் தகவல்களானவை 2019 டிசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான பிளாஸ்டிக் பெட்டிகளை உற்பத்தி செய்யும் ஜனசெத் அன்ட் சன்ஸ் கம்பனியுடன் தொடர்புடையவையாகும்

	ரூபா
2019 ஜூன் 01 இல் தொக்கு	
மூலப்பொருள்	1,700,000
புத்துருவாகும் வேலை (முதன்மைக் கிரயத்தில் மதிப்பிடப்பட்டது)	960,000
மூலப்பொருள் கொள்வனவு	2,100,000
உட்காவுகை - மூலப்பொருள்	228,000
தொழிற்சாலை இயந்திரப் பராமரிப்பு	426,000
கட்டடம் - கிரயத்தில்	892,000
இயந்திரம் - கிரயத்தில்	1,280,000
தொழிற்சாலை முகாமையாளர் சம்பளம்	928,000
மின்சாரம்	632,000
தொழிற்சாலை பாதுகாப்பு செலவினம்	115,000
நேர்க் கூலி	1,123,000
நீர்	522,000

பின்வரும் மேலதிக் தகவல்களும் தரப்பட்டுள்ளன:

- 1) 2019 டிசெம்பர் 31 இலான் இறுதித் தொக்கு மீதிகள் கீழ்வருமாறு:

மூலப்பொருள்	ரூபா 1,900,000
புத்துருவாகும் வேலை (முதன்மைக் கிரயத்தில் மதிப்பிடப்பட்டது)	ரூபா 1,356,000

- 2) கட்டடத்தின் 70% ஆன தரைப் பகுதி தொழிற்சாலைக்கு உரியது.
- 3) கணக்கில் பதியப்பட்டுள்ள சகல இயந்திரங்களும் முழுமையாக உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன.
- 4) கீழ்வரும் செலவினங்கள் பின்வருமாறு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்

செலவினம்	தொழிற்சாலை	அலுவலகம்
மின்சாரம்	90%	10%
நீர்	80%	20%

- 5) கட்டடம் மற்றும் இயந்திரம் ஆகியன் கிரயத்தின் மீது நேர்கோட்டு அடிப்படையில் முறையே 10 % மற்றும் 20 % இல் பெறுமானத் தேய்விடப்படுகின்றது.
- 6) தொழிற்சாலை ஊழியர்கள் உற்பத்தி செய்யப்படும் ஓவ்வொரு பெட்டிக்கும் மேலதிக் கணக்கத் தொகையான ரூ. 5 இனைப் பெற உரித்துடையவர்கள் ஆவதுடன் இவ்வாண்டில் 20,000 பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
- 7) உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் கிரயத்தில் 15% இலாப எல்லை வைத்து வியாபார பிரிவிற்கு மாற்றப்படுவதுடன் உற்பத்தி செய்யப்பட்ட சகல உருப்படிகளும் விற்பனைக்காக வியாபார பிரிவிற்கு மாற்றப்படுகின்றன.

நீங்கள் செய்யவேண்டியவை:

- a) 2019 டிசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான ஜனசெத் அன்ட் சன்ஸ் கம்பனியின் உற்பத்திக் கணக்கினைத் தயாரிக்குக.
- (8 புள்ளிகள்)
- b) பெட்டி ஒன்றிற்கான உற்பத்திக் கிரயத்தைக் கணிக்குக.
- (2 புள்ளிகள்)
(மொத்தம் - 10 புள்ளிகள்)

வினா 05

(A)

திரு. பெரேரா வியாபாரத்தின் 2019 அக்டோபர் 31 இலான காசேட்டு மீதியானது ரூபா 45,000 செலவு மீதியினைக் காட்டியது. ஆயினும் வங்கிக் கூற்றின்படியான மீதி வேறுபட்ட மீதியினைக் காட்டியது. வேறுபாட்டிற்கான காரணங்கள் கீழ்வருமாறு

- 1) வைப்புச் செய்யப்பட்டு தேராத காசோலைகளின் பெறுமதி ரூபா 50,000
- 2) விநியோகிக்கப்பட்டு கொடுப்பனவுக்குச் சமர்ப்பிக்கப்படாத காசோலைகள் ரூபா 25,000
- 3) நேரடியாக வங்கிக் கணக்கிற்குப் பெறப்பட்ட வட்டி வருமானம் ரூபா 3,500 காசேட்டில் பதிவு செய்யப்படவில்லை.
- 4) நிலையியற் கட்டளையின் கீழ் வங்கியால் நேரடியாக மேற்கொள்ளப்பட்ட காப்புறுதி கொடுப்பனவான ரூபா 4,800 மற்றும் மாதத்திற்கான வங்கிக் கட்டணம் ரூபா 4,500 என்பன காசேட்டில் பதிவு செய்யப் பட்டிருக்கவில்லை.

நீங்கள் செய்யவேண்டியது:

- a) சீராக்கிய காசேட்டைத் தயாரிக்குக. (3 புள்ளிகள்)
- b) 2019 அக்டோபர் 31 இல் வங்கிக் கூற்றில் காணப்படும் மீதியினை அடயாளம் காண்க. (2 புள்ளிகள்)

(B)

சில்வா டிரேடர்ஸின் சில ஊடுசெயல்களின் தாக்க விளைவுகள் கீழ்வருமாறு :

	நடைமுறையல்லா சொத்து	+ இருப்பு	+ வியாபார கடன்பட்டோர்	+ காசு	= உட்ரிமையாண்மை	+ பரிப்பு
(1)				+ 500,000	+ 500,000	
(2)		+ 450,000			=	+ 450,000
(3)		- 400,000	+ 425,000	+ 75,000	= 100,000	
(4)				- 20,000		- 20,000
(5)	+ 200,000			- 50,000		+ 150,000
(6)		- 50,000			= - 50,000	

நீங்கள் செய்யவேண்டியவை :

மேலே குறிப்பிட்ட 2 முதல் 6 வரையானவற்றுக்குச் சாத்தியமான ஊடுசெயல்களை இனம்காண்க.
(உதாரணம் 1 - ரூபா 500,000 வணிகத்தில் ஈடுபடுத்தினர்)

(5 புள்ளிகள்)
(மொத்தம் - 10 புள்ளிகள்)

பகுதி B முடிவு

ஒரு (01) கட்டாய வினா

பகுதி C

(மொத்தம் 20 புள்ளிகள்)

வினா 06

தனியுடமை நிறுவனமான கயான் டிரேடர்ஸானது இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்கின்றது. திரு. கயான் ரணசிங்க இதன் உரிமையாளரவார். 2019 மார்ச் 31 இலான கயான் டிரேடர்ஸின் பரீட்சை மீதி கீழ்வருமாறு :

கயான் டிரேடர்ஸ்

2019 மார்ச் 31 இலான பரீட்சை மீதி

(ரூபா '000)

விபரம்	வரவு	செலவு
பொறி மற்றும் உபகரணம் (கிரயத்தில்) :		
மோட்டார் லொறி	1,900	
அலுவலக உபகரணம்	540	
தளபாடம் (2018 செப்ரெம்பர் 30 இல் கொள்வனவு செய்தது)	1,840	
திரள் தேய்மானம் (2018 ஏப்ரல் 01) :		
மோட்டார் லொறி	340	
அலுவலக உபகரணம்	160	
விற்பனை		17,390
கொள்வனவு	12,200	
2018 ஏப்ரல் 01 இல் இருப்பு	875	
வாடகை செலுத்தியது	650	
சம்பளம் மற்றும் கூலி	990	
மின்சாரம்	525	
நீர்	110	
வியாபார வருமதிகள்	1,250	
வியாபார சென்மதிகள்		1,100
விற்பனை ஊழியருக்கு செலுத்தப்பட்ட தரகு	320	
2018 ஏப்ரல் 01 இல் மூலதனம்		2,985
எடுப்பனவுகள்	415	
2018 ஏப்ரல் 01 இல் ஜியக் கடன் ஏற்பாடு		80
வங்கி மீதி	90	
நிலையான வைப்பு	350	
	22,055	22,055

கீழ்வரும் மேலதிக தகவக்களும் தரப்பட்டுள்ளன:

(1) 2019 மார்ச் 31 இல் இறுதி இருப்பின் கிரயம் மற்றும் நிகர தேற்றக்க பெறுமதிகள் முறையே ரூபா 1,625,000 மற்றும் ரூபா 1,600,000 ஆகும்.

(2) கம்பனியின் கொள்கையானது பின்வருமாறு கிரயத்தில் நேர்கோட்டு அடிப்படையில் பெறுமானத் தேவைகளுக்கும் :

மோட்டார் லொறி	15 %
அலுவலக உபகரணம்	20 %
தளபாடம்	25 %

(3) 2019 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான கணக்குப் புத்தகத்தில் பதியப்படாத நீர் மற்றும் மின்சார பட்டியலின் விபரங்கள் கீழ்வருமாறு :

மார்ச் மாத செலுத்தப்படாத நீர் பட்டியல் பெறுமதி ரூபா 12,000
மேலதிகமாகச் செலுத்தப்பட்ட மின்சாரப் பட்டியல் பெறுமதி ரூபா 63,000

(4) 2018 ஏப்ரல் 01 இல் ஆண்டிற்கு 10 % நிலையான வைப்பொன்று ஆரம்பிக்கப்பட்டு ரூபா 350,000 முதலீடு செய்யப்பட்டது. ஆண்டிற்கான வட்டியானது 2019 ஏப்ரல் 01 இல் கிடைக்கப்பெற்றது.

(5) காட்சியறைக்கான வாடகை உடன்படிக்கையானது ஒரு வருட காலத்திற்கு 2018 ஏப்ரல் 01 இல் ஈடுபடுத்தப்பட்டது. மாத வாடகை ரூபா 75,000 ஆகும்.

(6) கம்பனி முகாமையானது வியாபார கடன்பட்டோர் மீதியில் ரூபா 20,000 ஜ அறவிடமுடியாக் கடனாக பதிவழிக்க தீர்மானித்தது. 2019 மார்ச் 31 இல் காணப்பட்ட மீதியின் மேல் ஜயக் கடன்களுக்காக 10 % பொது ஏற்பாடு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

நீங்கள் செய்ய வேண்டியவை,

(a) 2019 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான முற்றக்க வருமானக் கூற்று (11 புள்ளிகள்)

(b) 2019 மார்ச் 31 இல் நிதி நிலைக் கூற்று (09 புள்ளிகள்)

(மொத்தம் - 20 புள்ளிகள்)

பகுதி C முடிவு

செயல் வினைச் சொல் பட்டியல்

ஆற்றல் மட்டம்	விபரம்	செயல் வினைச்சொல்	வினைச்சொல் வரைவிலக்கணம்
பகுப்பாய்வு (4)	யோசனைகளுக் கிடையிலான தொடர்புகளை எழுதுதலும் பிரசினங்களைத் தீர்த்தலும்	பகுப்பாய்வு செய்தல் (Analyze) வித்தியாசப்படுத்துக / வகையிடுக (Differentiate) கலந்தாய்வு செய்க / ஆராய்க (Discuss) ஒப்பிடுக (Compare) வேறுபடுத்துக (Contrast) சருக்கமாகக் குறிப்பிடுக (Outline) தொடர்பாடுக (Communicate)	தீர்வினை அல்லது பேறினைத் தெரிந்து கொள்ளும் நோக்கில் விபரமாக ஆய்வு செய்தல் சிலவற்றை வேறுபடுத்துகின்ற வித்தியாசங் களைக் காட்டுதல் / வகைப்படுத்தல் முடிவொன்றை அடையும் நோக்கில் விவாதம் மூலம் விபரமாகப் பரீட்சித்தல் ஒற்றுமைகளை அறிவுதற்காக ஆய்வுசெய்தல் வேறுபாடுகளைக் காட்டுவதற்காகப் போய் ஆய்வு செய்தல் முக்கிய அம்சங்களின் தொகுப்பினைத் தருதல் தகவல்களைப் பங்கிடுதல் அல்லது பகிர்தல்
பிரயோகம் (3)	புதிய குழுநிலைகளில் அறிவைப் பயன்படுத்தலும் பின்பற்றுதலும்	பிரயோகிக்குக (Apply) கணிக்குக / கணிப்பிடுக (Calculate) எடுத்துக்காட்டுடன் விபரிக்குக (Demonstrate) தயாரிக்குக (Prepare) தீர்க்குக (Solve) மதிப்பிடுக (Assess) வரைபுத்தாளில் வரைக (Graph) கணக்கினக்கம் செய்க / இணக்கம் செய்க (Reconcile)	நடைமுறைப் பயண்பாட்டிற்குக் கொண்டுவருதல் கணிதரீதியாக கணிப்பீட்டினை மேற்கொள்ளல் உதாரணங்களுடன் நிறுவுதல் அல்லது வெளிக்காட்டல் கேட்கப்பட்ட விடயத்தை உரிய முறையில் வெளிக்காட்டல் கணிப்பீடு அல்லது விளக்கங்கள் மூலம் தீர்வு காணல் பெறுமதி, தன்மை, இயலுமை அல்லது தரத்தினைத் தீர்மானித்தல் வரைபடங்கள் மூலம் காட்டுதல் வெறோன்றுடன் இணங்குதலை ஒப்புவித்தல்
முற்றக்கம் (2)	யோசனைகள் மற்றும் தகவல்களை விபரித்தல்	பொருள் வரையறை செய்க / வரைவிலக்கணப்படுத்துக (Define) விபரிக்குக (Explain) விளக்குக (Describe) பொருள் விளக்குக / கருத்துக் கூறுக (Interpret) ஏற்பிசைவு செய்தல் (Recognize)	சரியான தன்மை, நோக்கு அல்லது பொருளைத் தருதல் உரிய விடயங்களைப் பயன்படுத்தி தெளிவான விவரணத்தை விபரமாகத் தெரிவித்தல் பிரதான அம்சங்களை எழுதுதலும் தொடர்பாடு தலும் விளங்கக்கூடிய வகையில் தெளிவுபடுத்துதல் அறிவை அல்லது அது சார்ந்த அனுபவத்தைக் கொண்டு செல்லுபடித் தன்மையை அல்லது அதன் இயலாமையைக் காட்டுதல்
அறிவு (1)	விடயங்களை நோக்கப்படுத்தலும் அடிப்படை எண்ணக்கருக்க ஞம்	நிரிறப்படுத்துக / பட்டியலிடுக (List) அடையாளங் காண்க / இணங்காண்க (Identify) கூறுக / குறிப்பிடுக (State) தொடர்புபடுத்துக (Relate) வரைக (Draw)	தொடர்புபட்ட உருப்படிகளை ஒன்றிணக்கீழ் ஒன்றாக எழுதுதல் கருத்திற்கொண்ட பின்னர் தெரிந்து கொள்ளல் அல்லது தெரிவு செய்தல் திட்டவட்டமாக அல்லது தெளிவாகத் தெரிவித்தல் தர்க்கரீதியாக அல்லது காரண ரீதியாக தொடர்புகளை நிலைநாட்டல் வரிப்படம் அல்லது வரைபடம் வடிவில் வரைந்து காட்டுதல்



இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர் கழகம்

பாடத்திட்டம் 2020

பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

101 - நிதிக் கணக்கீடு [FAC]

கல்வி மற்றும் பயிற்சிப் பிரிவின் வெளியீடு

பகுதி A

நோக்கப் பரிட்சை வினாக்கள் (OTQs)

இருபது (20) கட்டாய வினாக்கள்
(மொத்தம் 40 புள்ளிகள்)

ஏவெறநச 01

1.1	(2)	1.11	சரி
1.2	(1)	1.12	தவறு
1.3	(3)	1.13	சரி
1.4	(3)	1.14	தவறு
1.5	(1)	1.15	சரி
1.6	(2)		
1.7	(1)		
1.8	(2)		
1.9	(4)		
1.10	(3)		
1.16			
-	அதிவிரைவு		
-	தொகுக்கப்பட்ட அறிக்கைகள் மீதான நம்பகத்தன்மை அதிகம்		
-	பெறப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மை மிக அதிகம்		
-	தேவையற்ற ஊழியர்களைக் குறைக்க முடியும்		
-	பகுப்பாய்வுத் திறமைகள் மிக அதிகம்		
-	மிகப் பாரியளவிலான சேமிப்பகம் / களிஞ்சியம்		
-	புதுப்பித்த நிலையில் அறிக்கைகளைத் தயாரிக்க முடியும்		
1.17			
a)	செலவுத் தான்		
b)	நாட்குறிப்பேட்டு வச்சர்		
1.18			
	கடந்தகால நிகழ்வொன்றின் விளைவாக பொருளாதார வளங்களின் வெளிப்பாய்ச்சலின் போதான நிகழ்கால கடப்பாடு பரிப்பு / பொறுப்பு எனப்படும்.		
1.19			
	காசேட்டு மீதிக்கும் வங்கிக் கூற்றுக்கும் இடையிலான வேறுபாட்டிற்கான காரணங்களை கண்டறிதல்.		
1.20			
		கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு	
		மீ/கொ/வ	986,600
		விற்பனை	1,569,700
			<u>2,556,300</u>
		அறவிடமுடியாக் கடன்	30,000
		காசு	1,200,000
		உட்திரும்பல்	32,500
		மீ/கொ/வெ	<u>1,293,800</u>
			<u>2,556,300</u>

(02 புள்ளிகள் வீதும், மொத்தம் 40 புள்ளிகள்)

பகுதி B

நான்கு (04) கட்டாய வினாக்கள்
(மொத்தம் 40 புள்ளிகள்)

வினா 02

(a)

KPM

பொது நாட்குறிப்பேடு

	விபரம்	வரவு	செலவு
(1)	கொள்வனவுக் கணக்கு அலுவலக தளபாடக் கணக்கு (வகைப்படுத்தல் தவறினைத் திருத்துதல்)	81,000	81,000
(2)	கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு விற்பனைக் கணக்கு (மாத விற்பனை மீதான திருத்தம்)	75,000	75,000
(3)	தொங்கல் கணக்கு வட்டி வருமானம் (குறைத்து பதியப்பட்ட வட்டி வருமான திருத்தம்)	71,100	71,100
(4)	தொங்கல் கணக்கு தொலைபேசி செலவினம் (இரட்டைப்பதிவுத் தவறினைத் திருத்துல்)	48,000	48,000
(5)	மோட்டார் சைக்கிள் கணக்கு தொங்கல் கணக்கு (பதிவுசெய்தல் தவறினைத் திருத்துதல்)	81,000	81,000
(6)	பெறுமானத் தேவைக் கணக்கு திரள் தேவைமானக் கணக்கு (மோட்டார் வாகன பெறுமானத் தேவை பெறுமதியைத் திருத்துதல்)	4,860	4,860

(06 புள்ளிகள்)

(b)

தொங்கல் கணக்கு			
		மீதி கொ/வ	38,100
வட்டி வருமானம்	71,100	மோட்டார் சைக்கிள்	81,000
தொலைபேசி செலவினம்	48,000		
	119,100		119,100

(02 புள்ளிகள்)

(c)

வரைவுக் கணக்குகளின்படி இலாபம்		1,725,000
கூட்டு: வட்டி வருமானம்	71,100	
விற்பனை	75,000	
தொலைபேசி	<u>48,000</u>	<u>194,100</u>
		1,919,100
கழி: கொள்வனவு	81,000	
பெறுமானத் தேய்வு	<u>4,860</u>	<u>(85,860)</u>
சீராக்கிய இலாபம்		<u>1,833,240</u>

(02 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

விலை 03

திரு. கருணாநிலக்
2019 மார்ச் 31 இல்
பரிசீலனை மீதி

	ரூபா	ரூபா
வங்கி மீதி ($3,525,000 - 3,304,500$)	220,500	
விற்பனை ($1300 + 1646 + 142$) (செய்முறை - 03)		3,088,000
கொள்வனவு (செய்முறை - 02)	1,610,000	
சம்பளம் மற்றும் கூலிகள்	1,540,000	
மின்சாரக் கட்டணம்	163,000	
அலுவலக உபகரணம்	240,000	
நீர்க் கட்டணம் ($28,000 + 5,500$)	33,500	
மூலதனம்		1,250,000
செலுத்த வேண்டிய நீர்க் கட்டணம்		5,500
வியாபாரக் கடன்கொடுத்தோர்		320,000
வியாபாரக் கடன்பட்டோர்	671,000	
பெறுமானத் தேய்வு - அலுவலக உபகரணம்	60,000	
திரள் தேய்மானம் - அலுவலக உபகரணம்		60,000
காகிதாதிகள்	7,200	
போக்குவரத்து	9,800	
சில்லறைக் காச மீதி	13,000	
தொலைபேசி	42,000	
எடுப்பனவுகள்	75,000	
விளம்பரம்	25,000	
வங்கிக் கட்டணம்	13,500	
	4,723,500	4,723,500

(10 புள்ளிகள்)

செய்முறைகள்

செய்முறை - 01

தேய்மானம் – அலுவலக உபகரணம்

ரூபா. 240,000; 25 % இல்

60,000

செய்முறை - 02

வியாபாரக் கடன்கொடுத்தோர்

காசு	1,290,000	கொள்வனவு	1,610,000
மீ/கொ/செ	<u>320,000</u>		
	<u>1,610,000</u>		<u>1,610,000</u>

செய்முறை - 03

வியாபார வருமதிகள்

விற்பனை	1,646,000	காசு	975,000
	<u>1,646,000</u>	மீ/கொ/வ	<u>671,000</u>
			<u>1,646,000</u>

(a)

ஜனசெத் அண்ட் சன்ஸ்

2019 டிசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்றகான உற்பத்தி கணக்கு

	ரூபா	ரூபா
ஆரம்ப இருப்பு - மூலப்பொருள்		1,700,000
கூட்டு: மூலப் பொருள் கொள்வனவு	2,100,000	
உட்காவுகை - மூலப்பொருள்	228,000	2,328,000
கழி: மூலப்பொருள் இறுதி இருப்பு		(1,900,000)
மூலப் பொருள் நுகர்வுக் கிரயம்		2,128,000
ஏனைய நேர்க் கிரயம் - நேர்க் கிரயம்	1,123,000	
- ஊக்கத் தொகை	<u>100,000</u>	<u>1,223,000</u>
		3,351,000
கூட்டு: புத்துருவாகும் வேலை (01.01.2019)		960,000
கழி : புத்துருவாகும் வேலை (31.12.2019)		(1,356,000)
முதன்மைக் கிரயம்		2,955,000
தொழிற்சாலை மேந்தலை		
தேய்மானம் - கட்டடம் ($892,000 \times 10\% \times 70\%$)	62,440	
தேய்மானம் - இயந்திரம் ($1,280,000 \times 20\%$)	256,000	
சம்பளம் - தொழிற்சாலை முகாமையாளர்	928,000	
தொழிற்சாலை இயந்திர பராமரிப்பு	426,000	
மின்சாரம் (ரூபா $632,000 \times 90\%$)	568,800	
தொழிற்சாலை பாதுகாப்பு செலவினம்	115,000	
நீர் (ரூபா $522,000 \times 80\%$)	417,600	
மொத்த தொழிற்சாலை மேந்தலை		2,773,840
செலவு செய்யப்பட்ட உற்பத்திக் கிரயம்		5,728,840
இலாப எல்லை 15%		859,326
வியாபார பிரிவிற்கு மாற்றப்பட்ட பொருள் பெறுமதி		6,588,166

(8 புள்ளிகள்)

(b)

$$\text{பெட்டியொன்றிற்கான உற்பத்திக் கிரயம்} = \frac{5,728,840}{20,000} = \text{ரூபா } 286.44$$

(02 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

விடை 05

(A)

(a)

சீராக்கிய காசேடு

வட்டி வருமானம்	3,500	மீ/கொ/வ	45,000
மீ/கொ/செ	50,800	காப்புறுதிக் கொடுப்பனவு	4,800
		வங்கி கட்டணம்	4,500
	54,300		54,300

(03 புள்ளிகள்)

(b)

சீராக்கிய காசேட்டு மீதி	(50,800)
கழி: தேறாத காசோலைகள்	<u>(50,000)</u>
	(100,800)

கூட்டு: சமர்ப்பிக்கப்படாத காசோலைகள்	<u>25,000</u>
வங்கிக் கூற்றின்படியான மீதி	<u>(75,800)</u>

(02 புள்ளிகள்)

(B)

- கடனாடிப்படையில் ரூபா 450,000 பெறுமதியான பொருட் கொள்வனவு.
- ரூபா 400,000 கிரயத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் ரூபா 500,000 விற்பனை செய்யப் பட்டதுடன் ரூபா 75,000 சேகரிக்கப்பட்டது.
- ரூபா 20,000 கடன்கொடுத்தோருக்கு செலுத்தப்பட்டது.
- ரூபா 50,000 செலுத்தி ரூபா 200,000 பெறுமதியான அலுவலக உபகரணம் கொள்வனவு செய்யப் பட்டது.
- உரிமையாளர் தனது தனிப்பட்ட தேவைக்காக ரூபா 50,000 பெறுமதியான பொருட்களை எடுத்து கொண்டார்.

(05 புள்ளிகள்)

(மொத்தம் 10 புள்ளிகள்)

பகுதி C

ஒரு (01) கட்டாய வினா
(மொத்தம் 20 புள்ளிகள்)

வினா 06

(a)

கயான் டிரேடர்ஸ்

2019 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான முற்றுக்க வருமானக் கூற்று

(ரூபா '000)

விற்பனை			17,390
கழி:			
விற்பனை கிரயம்		875	
ஆரம்ப இருப்பு		12,200	
கொள்வனவு		(1,600)	(11,475)
இறுதி இருப்பு			5,915
மொத்த இலாபம்			
ஏனைய வருமானம்		35	
நிலையான வைப்பு வட்டி வருமானம் (350× 10 %)			5,950
கழி:			
விநியோக செலவினம்			
கொடுத்த தரசு	320		
மோட்டார் வாகன பெறுமானத் தேய்வு (1900 × 15%)	285		
ஜயக் கடன் ஏற்பாடு (குறிப்பு 02)	43		
அறவிடமுடியாக் கடன்	20	668	
நிர்வாகச் செலவினம்			
சம்பளம் மற்றும் கூலி	990		
வாடகை செலவினம் (650+250)[குறிப்பு – 03]	900		
மின்சாரம் (525-63)	462		
பெறுமானத் தேய்வு (குறிப்பு 01)	338		
நீர் (110+12)	122	2,812	(3,480)
தேறிய இலாபம் / (நட்டம்)			2,470

(11 புள்ளிகள்)

குறிப்பு 01.

பெறுமானத் தேய்வு கணிப்பீடு

அலுவலக உபகரணம்	540 × 20%	108
தளபாடம் மற்றும் பொருத்துகை	1,840 × 25% × 6/12	230
(2018 செப்டம்பர் 30 இல் கொள்வனவு செய்தது)		338

குறிப்பு 02.

அறவிடமுடியாக் கடன் ஏற்பாடு – பொது 1,250 - 20) 1,230 × 10%

தற்போதய ஏற்பாடு	(80)
(குறை ஏற்பாடு)	43

குறிப்பு 03.

வாடகைச் செலவு

மொத்த வாடகைச் செலவு
கழி: ஏற்கனவே பதியப்பட்டது
செலுத்த வேண்டியது

75 ×12	900
	(650)
	<u>250</u>

(b)

கயான் டிரேடர்ஸ்

2019 மார்ச் 31 இல் உள்ளவாறான
நிதிநிலைக் கூற்று

(ரூபா '000)

	கிரயம்	தீர்ஸ் தேய்மானம்	முன்கொண்ற பெறுமதி
நடைமுறையல்லா சொத்து			
மோட்டார் லொறி	1,900	625	1,275
தளபாடமும் பொருத்துகையும்	1,840	230	1,610
அலுவலக உபகரணம்	540	268	272
	4,280	1,123	3,157
நடைமுறைச் சொத்து			
தொக்கு		1,600	
முற்செலுத்திய மின்சாரம்		63	
வியாபார வருமதி (1250 - 20)	1,230		
கழி: ஜியக்கடன் ஏற்பாடு (80 + 43)	(123)	1,107	
வட்டிப் பெறுவனவு		35	
நிலையான வைப்பு		350	
வங்கி		90	3,245
			6,402
மூலதனம் மற்றும் பரிப்புக்கள்			
மூலதனம்		2,985	
நிகர இலாபம்		2,470	
கழி: எடுப்பனவுகள்		(415)	5,040
நடைமுறைப் பரிப்புக்கள்			
வியாபார சென்மதிகள்		1,100	
நீர்க் கட்டணச் சென்மதிகள்		12	
வாடகைச் சென்மதிகள்		250	1,362
			6,402

(09 புள்ளிகள்)
(மொத்தம் 20 புள்ளிகள்)